



We Shine Academy™

guiding you to get through

நடப்பு நிகழ்வுகள் (CURRENT AFFAIRS)

மார்ச் - 2019

We Are Here..!! To Guide You..!!



We Shine Study Circle

TNPSC

நடப்பு நிகழ்வுகள்

(CURRENT AFFAIRS)

மார்ச் - 17.03.2019



We Shine Academy™
guiding you to get through

Main Office @

Weshine Study Circle

Chromepet, Chennai

Phone: 8939144344, 8939244344

Branch Office @

Weshine Study Circle

Plot No: 47/60, "AK" Block,
7th Main Road, Anna Nagar
Chennai, Tamil Nadu – 600 040.

3rd Floor, West Wing, Gokul Arcarde,
No.2, Sardar Patel Road, Adyar
Chennai, Tamil Nadu – 600 020.

<https://weshineacademy.com>

The Best Coaching Institute For TNPSC, Bank, SSC, Police Exam, TET Exam, Railways Exams

☎ 8939 144 344

2

🌐 www.weshineacademy.com

பொருளடக்கம்

- 👍 இந்திய நிகழ்வுகள்
- 👍 உலக நிகழ்வுகள்
- 👍 விளையாட்டு நிகழ்வுகள்
- 👍 அறிவியல் & தொழில்நுட்பம்
- 👍 விருதுகள்
- 👍 முக்கிய தினங்கள்



இந்திய நிகழ்வுகள்

- தேர்தல் ஆணையமானது முதல் முறையாக **தேர்தல் பார்வையாளர்களுக்கு அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்திட உதவிடுவதற்காக “Observer App”** எனப்படும் ஒரு **கைபேசி செயலியை** அறிமுகப்படுத்தியுள்ளது.
 - இதன் மூலம் அனைத்து முக்கிய அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை செய்திகள் ஆகியவற்றை பெற முடியும்.
- இந்திய இராணுவத்திற்கும் 16 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான ஆப்பிரிக்க-இந்திய கூட்டு களப் பயிற்சியான **“AFINDEX-19”** என்ற பயிற்சியானது **மார்ச் 18 முதல் 27 வரை புனேவில் நடைபெற உள்ளது.**
- **மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தனித்துவம் வாய்ந்த புதியவகை நட்சத்திரக் குள்ளத் தவளையானது** கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 - இதற்கு ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கேரளாவின் குறச்சியார் மலையில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக நிகழ்வுகள்

- **ஐ.நா. சுற்றுச்சூழல் மன்றத்தின் (UN Environment Assembly) நான்காவது அமர்வானது, கென்யாவிலுள்ள நைரோபியில்** நடைபெற்றது.
 - இந்த மாநாட்டின் மையக்கருத்து: “சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நிலையான உற்பத்திக்கான புதுமையான தீர்வுகள் என்பதாகும் (Innovative Solution for Environmental Challenges and Sustainable Consumption and Production).

விளையாட்டு நிகழ்வுகள்

- 17 வயதிற்குட்பட்ட **பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட** உள்ளதாக, தலைவர் ஜியானி இன்பான்டினோ அறிவித்துள்ளார்.
 - இதற்கு முன், கடந்த 2017 ல் இந்தியாவானது U-17

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தியது.

அறிவியல் & தொழில்நுட்பம்

- அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து “கியுவா யூ” (Guihua Yu) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, சுத்தமான குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
 - இது சூரிய ஒளியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீர் நெருக்கடி மற்றும் வறுமை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்த முடியும்.

விருதுகள்

- மகளிர் தின (மார்ச்-8) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தனது பங்களிப்பை அளித்தற்காக, புகழ்பெற்ற கதக் நடன இயக்குநர் சீமா மேத்தாவுக்கு (Seema Mehta) “நாரி புரஷ்கார் விருது” வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

- உலக உறக்க தினம் - மார்ச் 15 (World Sleep Day)
 - ஆரோக்கிய நலனிற்கு உறக்கமென்பது எவ்வாறு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக உறக்க தினமானது மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 - 2019 ஆம் ஆண்டின் உலக உறக்க தின மையக்கருத்து: “ஆரோக்கியமான உறக்கம், ஆரோக்கிய வயது முதிர்வு” (Healthy Sleep, Healthy Aging) என்பதாகும்.